16th July 1962]

(இ) In 1960 an Expert Committee for the preparation of a national pharmacopeia and manufacture of drugs in Siddha system of medicine was constituted. The Committee has been asked to submit its report within a period of five years.

திரு. எம். எஸ். செல்வராஜன் : சித்த வைத்திய முறை அங்கிகரிக்கப் பட்ட முறைகளில் ஒன்று என்று கனம் அமைச்சர் அவர்கள் பதில் தந்தார் கள். அப்படியானால், இன்றைய தினம் கிராமாந்தரங்களில் உள்ள ஆஸ் பத்திரிகளில் "பி" க்ளாஸ் வைத்தியர்கள் நியமிக்கப்படுவார்களா ?

கனம் திருமதி ஜோதி வெங்கடாசலம் : அது இந்த அரசாங்கத் தின் பரிசீலனையில் இருக்கிறது.

திரு. மீ. கலியாணசுந்தரம் : சித்த, ஆயுர்வேதா போன்ற உள்நாட்டு வைத்திய முறையில் பரம்பரையாக பயிற்சி பெற்றவர்கள் தங்களை பதிவு செய்து கொள்வதற்காக மூன்று ஆண்டு காலமாக மனுச் செய்து கொண்டும், இன்னும் பதிவு செய்துகொள்ள முடியாமல் இருக்கிறார்கள். ஆகவே, அவர்களை பதிவு செய்துகொள்வதற்கு அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுத்துக்கொள்வார்களா ?

கனம் திருமதி ஜோதி வெங்கடாசலம் : அவர்கள் பதிவு செய்து கொள்வதற்கு 1958-ம் ஆண்டு ரிஜிஸ்ட்ரேஷன் ஆக்ட் பிரகாரம் ஜி.ஓ இஷ்யூ பண்ணி இருக்கிறோம். அதன் பிரகாரம் நிறைய பேர்கள் பதிவாகி இருக்கிறார்கள்.

திரு. கே. ஏ. மதியழகன் : சித்த வைத்திய வளர்ச்சிக்கு கடந்த ஐந்தாண்டுத் திட்டத்தில் மத்திய சர்க்கார் ஒதுக்கி இருக்கிற தொகை முழுவ தும் செலவிடப்பட்டதா ? அத்துடன் இப்பொழுது சித்த வைத்திய வளர்ச்சிக்காக ஒரு கல்லூரியை ஆரம்பிக்க ஏதாவது உத்தேசம் உண்டா ? பழனி மாநாட்டில் கனம் சுகாதார அமைச்சர் சொல்லியதை இனிமே லாவது ஆரம்பிக்க சர்க்கார் முயற்சிக்குமா என்பதை அறிய விரும்பு கிறேன்.

கனம் திருமதி ஜோதி வெங்கடாசலம் : கேள்வியின் முதல் பகுதிக்கு தனியாக கேள்வி போடவேண்டும். இரண்டாவது பகுதி பரிசீலனையில் இருக்கிறது.

திரு. எம். எஸ். செல்வராஜன் : ஸார், சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம் என்பவை அங்கீகரிக்கப்பட்டவற்றில் ஒன்று என்ற நிலையில் இப்பொழுது அரசாங்கம் மேலும் தீவிரமாக ஆலோசனை செய்து அதற்கு இன்னும் அதிகப்படியான ஊக்கம் அளிக்க முன் வந்திருக்கிற நிலைமையில் சித்த வைத்தியர்களுக்கு சர்ட்டிபிகேட்கள் வழங்கக்கூடிய உரிமையும் வழங்கப்பட்டிருக்கிறதா ? அப்படி வழங்கும் சர்ட்டிபிகேட்டுகள் ஏற்றுக் கொள்ளப்படுகிறதா ?

கனம் திருமதி ஜோதி வெங்கடாசலம் : இப்பொழுது ரிபோர்ட் எதிர் பார்க்கப்படுகிறது. அது வருவதற்கு ஐந்தாண்டு காலமாகும். அது வரைக்கும் ஒன்றும் சொல்ல முடியாது.

கிராமங்களுக்கு மின்சார வசதி.

*** 331-A** கேள்வி.—**திரு. கு. கோபால கவுண்டர் :** கனம் கைத் தொழில் அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப் பாரா—

(அ) கிராமங்களுக்கு மின்சார வசதி குறைந்த பட்ச உத்தரவாதத் தொகை குறைப்புக் கமிட்டி சிபார்சுகள் மீது அரசாங்கம் என்ன முடிவு செய்தது ?

[16th July 1962

(இ) அது சம்பந்தமான அறிக்கையும், உத்தரவு நகலும் மேஜைமீது வைக்கப்படுமா ?

(உ) மேற்படி முடிவு எந்தத் தேதியிலிருந்து அமுலுக்கு வருகிறது ?

THE HON. SRI R. VENKATARAMAN : (அ) to (உ) The attention of the hon. Member is invited to the statement[a] placed on the table of the House.

Madras State Electricity Board.

* 331-B *Q.*—SRI M. KALYANASUNDARAM : Will the Hon. the Minister for Industries be pleased to state—

(*a*) when the term of office of the present incumbents of the Electricity Board is due to expire;

(*b*) whether the Government have finalised proposals for reconstituting the Board; and

(*c*) if so, the details thereof?

THE HON. SRI R. VENKATARAMAN : (*a*) to (*c*) The Madras State Electricity Board has been reconstituted with effect from the 1st June 1962.

The Chairman and Members of the reconstituted Board are—

1. Sri V. P. Appadurai, B.A., M.I.E., (IND)—Full-time Chairman.

2. Sri G. Ramachandran, I.A. & A.S.—Full-time Accounts Member.

3. Sri P. Sabhanayagam, I.A.S., Director of Industries and Commerce.—Part-time Member.

4. Sri V. Karthikeyan, I.A.S., Director of Agriculture—Part-time Member.

5. Sri G. Ramachandran, I.A.S., Joint Secretary to Government of Madras, Finance Department—Part-time Member.

Their term of office will expire on the 31st May, 1963.

திரு. மீ. கலியாணசுந்தரம் : எலெக்ட்ரிசிட்டி போர்ட் அமுலுக்கு வந்த காலத்தில் முழு நேர சேர்மன் நியமிப்பதற்கு அவசியம் இல்லை என்று கூறி வந்த அரசாங்கம் இப்பொழுது முழு நேர சேர்மனை நியமிப்பதன் காரணம் என்ன என்பதை அறிய விரும்புகிறேன்.

கனம் திரு. ஆர். வெங்கட்டராமன் : இப்பொழுது வேலைகளும். திட்டங் களும் அதிகரித்து விட்டன. மூன்ருவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் வேறு பெரிய ப்ராஜெக்ட்கள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். அதனுல்தான் முழுநேர சேர்மனை நியமித்திருக்கிறோம்.

Singarapet-Hosur transmission line

* 331-C *Q.*—SRI V. KRISHNAMOORTHY : Will the Hon. the Minister for Industries be pleased to state whether the work on transmission line between Singarapet-Hosur has been taken up?

THE HON. SRI R. VENKATARAMAN : Yes, Sir.

---

a Printed as Appendix II on pages 90–94.